மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, அது பற்றிய விவரக் குறிப்பு என்னிடத்தில் இல்லை என்றாலும் கூட, கூடுமானவரையில் பணி ஏற்படுத்தப்படும் போது, மீனவர் சமுதாயத்தினரைச் சேர்ந்தவர்களுக்கு முன் உரிமைகள் கொடுத்து அவைகள் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசு செயல்படுகிறது அல்லது மீனவ சமுதாயத்தினரால் இயக்கப்படுகிற கூட்டுறவுச் சங்கங்களுக்கு அவை போக வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறோம். தற்போது அத்தகைய கூட்டுறவுச் சங்கங்களில் மீனவர்கள் அல்லாதவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், மீனவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நடவடிக்கையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்படுகின்றன.

அதிராம்பட்டினம் அருகில் கிடைத்த வலம்புரி சங்கு

*வினா எண். 123 திரு. பெ. ச. திருவேங்கடம்: மாண்புமிகு நிதி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :—

(அ) 1980 சூலை மாதத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திற்கருகில் மீன் பிடிக்கச் சென்றபோது மீனவரிடத்தில் "பட்டிவலம்புரிச் சங்கு" கிடைத்துள்ளதா?

(ஆ) ஆம் எனில் அதன் விவரம் என்ன?

(இ) தற்சமயம் அது எங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது?

மாண்புமிகு டாக்டர் இரா நெடுஞ்செழியன்: (அ) ஆம்.

(ஆ) தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்திற்கு அருகே, "கழுமண்குடா" என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு. பாக்கியம் என்ற மீனவர் 15-7-80 அன்று நாட்டுப் படகில் மீன் பிடிக்கையில் "பட்டி" வகையைச் சேர்ந்த சிறிய அளவு வலம்புரிச் சங்கு ஒன்று கழுமண்குடா கிராமத்தில் தென் கிழக்குப் பகுதியில் 2½ பாகம் கடல் ஆழத்தில் சேதுபாவா சத்திரம் அருகில் கிடைத்தது. அந்த வலம்புரிச் சங்கினை அம்மீனவர் மீன்துறையினரிடம் ஒப்படைத்து உள்ளார். அவ்வலம்புரிச் சங்கின் நீளம் 82 மி.மீ., குறுக்களவு 48 மி.மீ., எடை 87 கிராம் (சதையுடன்).

(இ) சங்கு தற்போது சென்னை மீன்துறை இயக்குநர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

திரு. இல. பலராமன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வலம்புரிச் சங்கிற்கும், பட்டி வலம்புரிச் சங்கிற்கும் என்னென்ன வேறுபாடு? புனிதத் தன்மையிலா அல்லது வேறு ஏதாவது முறையிலா என்பதை அரசு அறியுமா என்று கேட்க விரும்புகிறேன்.

1981 ஜனவரி 31]

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அது பற்றிய விவரக் குறிப்புகள் என்னிடத்தில் இல்லை. ஆனால் இந்தச் சங்கு வழக்கமாகக் கிடைக்கும் வலம்புரிச் சங்கைவிட அளவில் சிறியதாக இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சாதாரண சங்கு எடுத்தால் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றிருக்கிறதோ அதைப் போல் ஆயிரம் மடங்கு வலம்புரிச் சங்கிற்கு கொடுக்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது. இந்தச் சங்கிற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்பது தெரியவில்லை. அதைப்பற்றி ஆராய்ந்து பார்த்து ஏதாவது ஒரு தொகை நிர்ணயிக்கப்படும்.

திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தச் சங்கிற்கு விலையாக எப்பொழுதும் கொடுக்கப்படுவதை விட பல மடங்கு அதிகமாகப் பணம் கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சங்கிற்கு எவ்வளவு கொடுக்கப்போகிறீர்கள்? இதுபோன்ற சங்கு இதற்கு முன்னால் கிடைத்திருக்கிறதா? அவைகளுக்கு அரசு இது வரையில் எவ்வளவு செலவு செய்திருக்கிறது?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது வலம்புரிச் சங்கிற்கென்று விதிக்கப்பெற்ற அளவில் இல்லாமல், அதைவிடச் சிறியதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் எவ்வளவு கொடுக்கலாம் என்பது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். விரைவில் முடிவு எடுக்கப்பட்டு, அந்த மீனவருக்குத் தரவேண்டிய தொகை தரப்படும். வேறு என்னென்ன வலம்புரிச் சங்குகள் எடுக்கப்பட்டன என்று கேட்டார்கள். விவரங்கள் விளக்கமாக இல்லையாதலால், தனிக்கேள்வி போட்டால், சேகரித்துத் தரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கா. கோபாலகிருஷ்ணன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தப் பட்டி வலம்புரிச் சங்கு என்பது புதிய வகையைச் சார்ந்ததாக இருப்பதினால், இதனை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் கண்காட்சி சாலையில் வைக்க ஏற்பாடு செய்யப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்தச் சங்கு தற்போது சென்னை மீன் துறை இயக்குநர் அலுவலகத்தில்தான் இருக்கிறது. உறுப்பினர் அவர்கள் அங்கு சென்று, மீன் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஏதாவது பணிகள் இருந்தால் அதையும் முடித்துக்கொண்டு, இந்தச் சங்கையும் பார்த்து விட்டு வரலாம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

திருவண்ணாமலை அருகே உள்ள பால் குளிரூட்டும் நிலையம்

* வினா எண். 124 திரு. த. வேணுகோபால்: மாண்புமிகு ஊரகத் தொழில் அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா:—